THIRU K. VINAYAKAM : Sir, arising out of the—

MR. SPEAKER : All supplementaries arise out of the main question.

திரு. எம். பூபதி : மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள், குறிப்பாக உணவு தயாரிப்பவர்கள், விநியோகம் செய்கின்ற ஊழியர்கள், லீவு நாட்களிலே சம்பளம் இல்லாத நிரந்தரமற்ற ஊழியர்களாக கருதப்படுகிறார்கள். இது பல ஆண்டுகளாக சர்க்காருக்கு எழுதப்பட்டுள்ளது. இந்த சர்க்காராவது இந்தத் தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : அதைப்பற்றி குறிப்புகள் இல்லை. அதுபற்றிய கோரிக்கைகள் ஆராயப்பட்டு, என்ன முடிவு எடுக்கலாமோ அதை அரசு எடுக்க முயலும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு உறுப்பினர் விநாயகம் அவர்கள் இறுதித் துணைக் கேள்வி கேட்பார்கள்.

THIRU K. VINAYAKAM : Sir, is the Hon. Minister aware of the fact that two schools conducted by me, Vinayaka Vidyalaya and Saraswathi Vidyalaya, have represented to the educational authorities that they do not want to come under this mid-day meal scheme and thus waste good food-stuffs and also the authorities have compelled them to take to this scheme which is almost a failure in our State? So, will the Hon. Minister pass orders to the respective authorities to exempt these two schools?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : கனம் உறுப்பினர் கூறுகிற கருத்து ஆராயப்பட்டு, அதுபற்றி தக்க முடிவு எடுக்கப்படும். அது எந்த அடிப்படையில் கூறப்படுகிறதோ? அவசியம் இல்லை என்று கருதப்பட்டால், அந்த தொகையை வேறு பள்ளிகளுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.

அறநிலையப் பாதுகாப்புத்துறை

மு.ப. 9-30

* 209 வின.—திரு. கெ. இர. ஞானசம்பந்தன் : மதிப்பிற்குரிய கல்வி-தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா :—

(அ) அறநிலையப் பாதுகாப்புத் துறை கமிஷனரிடம் 1965-66, 1966-67 ஆண்டுகளுக்கு தீர்வு காண வேண்டியதற்கான பிரச்சினைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை?

(இ) அவைகளில் பைசல் செய்யப்பட்டவை, பைசல் செய்யப்படாதவை முறையே எத்தனை?

1967 ஜூலை 8]

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :—

1965-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.	428
1966-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.	489
1967-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 1967-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வரை உள்ள கால அளவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.	174
மொத்தம் ..	1,091
1965-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.	300
1966-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.	313
1967-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 1967-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வரை முடிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.	46
மொத்தம் ..	659
1965-ம் ஆண்டில் முடிவு செய்யப்படாத வழக்குகளின் எண்ணிக்கை.	128
1966-ம் ஆண்டில் முடிவு செய்யப்படாத வழக்குகளின் எண்ணிக்கை.	176
1967-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 1967-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வரை முடிவு செய்யப்படாத வழக்குகளின் எண்ணிக்கை.	128
மொத்தம் ..	432

திரு. கே. இர. ஞானசம்பந்தன் : தலைவர் அவர்களே, இப்படி வழக்குகள் பைசல் செய்யப்படாததால், தேவஸ்தானங்களில் ஊழல்கள் ஏற்படுகின்றன என்பது அரசாங்கத்திற்குத் தெரியுமா ? அப்படி பைசல் செய்யப்படாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று அறிவிக்க முடியுமா ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : *நான் குறிப்பிட்டது போல, 1,091 வழக்குகளில், 659, 15—5—1967 வரையில் பைசல் செய்யப்பட்டிருக்கின்றன. 432 வழக்குகளிலே இன்னும் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதிலே அறநிலைய ஆணையர் அவர்களே விசாரித்து, தீர்ப்பு அளிக்க வேண்டியிருக்கிறது. மற்றைய வழக்கு மன்றங்களைப் போல நாள் தோறும் நடக்கும் நீதிமன்றம் அல்ல. நிர்வாகத்தையும் பார்த்துக்கொண்டு, வெளியூர் பயணத்தையும் செய்துகொண்டு, அவ்வப்பொழுது நடைபெறும் வழக்குகளையும் விசாரிக்க வேண்டும். அதிலே வழக்கறிஞர்கள் வேறு ஒத்தி வைப்புக் கோருவதாலும், ஆணையர் விரைவில் முடிவு எடுக்க முடியவில்லை. இந்த வழக்குகளை விரைவில் தீர்க்க என்ன*

முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று யோசிக்கப்பட்டு வருகிறது. அதன் பேரில் தக்க முடிவு எடுக்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

THIRU T. MARTIN : Mr. Speaker, Sir, in view of the delay in the disposal of these cases, may I request the Hon. Minister to state whether there is any proposal to amend the provisions of the Madras Hindu Religious and Charitable Endowments Act abolishing the departmental appeals and revision and providing direct jurisdiction to Civil Courts in matters now covered by departmental appeals and revision?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, நான் முதலிலே குறிப்பிட்டபடி 432 வழக்குகள்தான் தீர்ப்பு அளிக்கப்படாமல் இருக்கின்றன. அதில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றன, எந்தெந்த வகைகளில் விரைவில் தீர்க்கலாம் என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆராய்ச்சியின் மீது அந்தச் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டுமா, அல்லது வேறு முறைகளைக் கையாளவேண்டுமா என்றெல்லாம் யோசிக்கப்பட்டு, விரைவில் அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. க. ர. நல்லசிவன் : சார், கமிஷனர் அவர்களே, இவற்றையெல்லாம் கண்காணிப்பது கஷ்டமாக இருக்கிறது என்றால், இதற்கென்று ஒரு தனி அதிகாரியைப் போட சர்க்கார் ஆலோசிக்குமா ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : இப்பொழுது இல்லை. நான் முதலிலே குறிப்பிட்டபடி வழக்குகளை விரைவில் தீர்க்க என்னென்ன முறைகளை மேற்கொள்ளலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஆராய்ச்சிக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும்.

திரு. சு. துரைசாமி : அவனாசி திருமுருகன்பூண்டி குருக்கள் மீது புகார் சொல்லி, அந்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அறநிலையப் பாதுகாப்பு ஆணையர் இன்னும் தீர்ப்புக் கொடுக்கவில்லை என்பது அமைச்சருக்குத் தெரியுமா ? அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, இந்தக் கேள்வி பொதுவாக இருக்கும் நிலையைப்பற்றியது. நானூற்று முப்பத்திரண்டு வழக்குகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்று குறிப்பிட்டேன். அவற்றில் உறுப்பினர் குறிப்பிடும் வழக்கும் ஒன்றாக இருக்கக்கூடும். ஆகவே, தனிக்கேள்வி போட்டால், சொல்லலாம்.

திரு. வி. கே. கோதண்டராமன் : சார், இந்த வழக்குகளில் அரிசன மக்கள் உபயோகிக்கக்கூடிய நிலையங்களைப்பற்றியதாக இருந்தால், பாடசாலைகள், மருத்துவ மனைகள்பற்றிய வழக்குகளாக

1967 ஜூலை 8]

இருந்தால், அந்த வழக்குகளுக்கு விதிவிலக்கு அளித்து, உடனடியாக பைசல் செய்ய ஏற்பாடு செய்யப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: அப்படிப்பட்ட வழக்குகள் இருப்பதாக விவரம் இல்லை. எல்லா வழக்குகளையும் விரைவில் தீர்க்க முயற்சி எடுக்கப்படும்.

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: தலைவர் அவர்களே, அறநிலைய பாதுகாப்புச் சட்டத்தை அமல் நடத்தக்கூடிய ஆணையர் சட்டப் படிப்புப் பெற்றவராக இருக்கவேண்டும் என்று செய்ய அரசு ஆலோசிக்குமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: அறநிலையப் பாதுகாப்பு ஆணையாளர் சட்டப் படிப்பு உள்ளவராக இருக்க வேண்டும், பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அந்த பொறுப்பிற்கு பெரும்பாலும், டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் அல்லது சப்-ஜட்ஜ் தரம் உடையவர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்.

திரு. க. மு. ராஜகோபால்: தலைவர் அவர்களே, நீண்ட நாளாக, வழக்குகள் கோர்ட்டுகளுக்குப் போய் தண்டனை அடைந்திருந்தாலும், அப்படிப்பட்டவர்களையே அறநிலையங்கள் திரும்பவும் ட்ரஸ்டிகளாகப் போடுகின்றன. அதைத் தடுக்க சர்க்கார் நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: தண்டனை கொடுக்கப் பட்டவர் வரக்கூடாது என்று விதியிருந்து, வந்தால் அதைப்பற்றித் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை நிலைநாட்ட அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை நிலைநாட்ட அரசு முயலும்.

செய்திப் படம்

* 210 வினா.—கெ. இரா. ஞானசம்பந்தன்: மதிப்பிற்குரிய கல்வி-தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா:—

(அ) Fairs and Festivals என்று செய்திப்படம் தயாரிப்பதற்காக தேவஸ்தானங்களிடமிருந்து எவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டது?

(இ) இந்தப் பணம் படத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப் பட்டதா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: (அ) ரூ. 2,18,000.00

(இ) ஆம்.

திரு. கெ. இரா. ஞானசம்பந்தன்: சார், என்னென்ன படங்கள் வெளியிலே கொண்டுவந்திருக்கிறார்கள் என்ற விவரம் சொன்னால் நல்லது.